



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 45]

CHENNAI, WEDNESDAY, NOVEMBER 15, 2023  
Aippasi 29, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

## Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public  
issued by Secretariat Departments.

### NOTIFICATIONS BY GOVERNMENT

#### CONTENTS

	Pages.		Pages.
ENVIRONMENT, CLIMATE CHANGE AND FORESTS DEPARTMENT		LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT—Cont.	
Tamil Nadu Forest Act.—Declaration of Soodanur Additional Forest Block-I in Palacode Taluk in Dharmapuri District as Reserved Forest, etc .. ..	662-664	Industrial Tribunal for Adjudication .. ..	666-667
HOME DEPARTMENT		Labour Courts for Adjudication .. ..	667-671
Tamil Nadu Protection of Interests of Depositors (in financial Establishments) Act.—Messers Vinn Wealth International, Coimbatore. .. ..	664-665	<b>பள்ளிக்கல்வித் துறை</b>	
Family Courts Act—Appointment on Transfer and Posting in Family Courts. .. ..	665	திருத்த அறிவிக்கை. .. ..	671
LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT		TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT.	
Employees State Insurance Act.—Exemption to the Permanent and Temporary Employees of Christian Medical College Vellore Association, Vellore for certain period, etc. .. ..	665-666	The Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act.—Early Pandiya period Cave Temple at Sevalpatti Village, Virudhunagar District, Vembakottai Taluk .. ..	671-672
		<b>இந்து சமய அறநிலைய ஆட்சிப்பணி உதவி ஆணையர்கள் நேரடி நியமனம் மற்றும் பணிமாறுதல் மூலம் நியமனம் பெற்ற உதவி ஆணையர்களுக்கிடையேயான இடை- முதுநிலை (Inter-se-seniority) நிர்ணயம் பற்றிய அறிவிக்கை. .. ..</b>	673-691

### NOTIFICATIONS BY GOVERNMENT

ENVIRONMENT, CLIMATE CHANGE AND FORESTS  
DEPARTMENT

**Notifications under the Tamil Nadu Forest Act**

**Declaration of Soodanur Additional Forest Block-I in  
Palacode Taluk in Dharmapuri District as Reserved  
Forest under the Act.**

[G.O. Ms. No. 152, Environment, Climate Change and  
Forests (FR.13), 20th October 2023, ஐப்பசி 3, சோபகிருது,  
திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/948/2023.—In exercise of the powers conferred by Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that it is proposed to constitute the land within the boundaries specified in the Schedule below as reserved forest and appoints the Special Tahsildar (Forest Settlement) Krishnagiri, *ex-officio*, to be the Forest Settlement Officer to exercise the powers under clause (c) of the said section in respect of that land.

THE SCHEDULE

1.	Name of the District	Dharmapuri
2.	Name of the Taluk	Palacode
3.	Number and Name of the Village	81, Soodanur Village
4.	Name of the Forest Block	Soodanur Additional Forest Block-I
5.	Survey Number of the Forest Block	218/1
6.	Area of the Forest Block	25.66 Hectare

**BOUNDARIES.**

**North.-** The boundary starts from the tri-junction point of Survey Numbers 216, 217 and 218/1 of No. 81, Soodanur Village and generally runs towards east, northeast north along the southern and eastern boundary of Survey Number 216 of No. 81, Soodanur Village. Thence, the boundary generally runs towards southeast, northeast and east along the southern, eastern and southern boundary of Survey Number 218/2 of No. 81, Soodanur Village. Thence, the boundary generally runs towards south southeast, northeast, southeast along the southern boundary of Survey Number 220 of No. 81, Soodanur Village and reaches the tri-junction point of Survey Numbers 220, 221 and 218/1 of No.81, Soodanur Village.

**East.-** Thence, the boundary generally runs towards south, east and southeast along the western, southern boundary of Survey Number 221 and southwestern boundary of Survey Number 222 of No.81, Soodanur Village and reaches the junction point of Survey Number 218/1, 222 of No.81, Soodanur Village, No.83, Jittdahalli Village and No.82, Gummanur Village.

**South.-** Thence, the boundary generally runs towards southwest, northwest northeast, northwest, south, west, northwest, north and west along the common Village boundary of No.81, Soodanur Village (at Survey Number 218/1) and No.82 Gummanur Village and reaches the tri-junction point of Survey Numbers 217, 218/1 of No.81, Soodanur Village and No. 82, Gummanur Village.

**West.-** Thence, the boundary generally runs towards north along the eastern boundary of Survey Number 217 of No.81, Soodanur Village and reaches the starting point.

NOTIFICATION - II

[G.O. Ms. No. 152, Environment, Climate Change  
and Forests (FR.13), 20th October 2023, ஐப்பசி 3,  
சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/949/2023.—In exercise of the powers conferred by the last paragraph of Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the District Forest Officer, Dharmapuri as *ex-officio* to attend on behalf of the Government at the enquiry prescribed under Chapter-II of the said Act, in respect of the land of Soodanur Additional Forest Block - I proposed to be constituted as reserved forests.

NOTIFICATION III

[G.O. Ms. No. 152, Environment, Climate Change and  
Forests (FR.13), 20th October 2023, ஐப்பசி 3, சோபகிருது,  
திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/950/2023.—In exercise of the powers conferred by the Section 14 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the Personal Assistant (General) to the Collector of Dharmapuri District, Dharmapuri *ex-Officio* to hear appeals, if any, against the orders passed under Section 11, 12 and 13 of the said Act, in respect of the land of Soodanur Additional Forest Block - I proposed to be constituted as reserved forest.

**Poosalagudi Forest Block in Devakottai Taluk in  
Sivagangai District.**

[G.O. Ms. No. 153, Environment, Climate Change and  
Forests (FR.13), 20th October 2023, ஐப்பசி 3, சோபகிருது,  
திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/951/2023.— In exercise of the powers conferred by section 16 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that the area, the boundaries of which are specified in the Schedule below, as reserved forest with effect on and from 23.04.2024.

## THE SCHEDULE.

1	Name of the District	:	Sivagangai
2.	Name of the Taluk	:	Devakottai
3.	Number and Name of the Village	:	32, Poosalagudi
4.	Name of the Forest Block	:	Poosalagudi
5.	Survey Number of the Forest Block	:	22/1
6.	Total extent of the area	:	50.79.0 Hectare

## BOUNDARIES.

**North.-** The boundary of the Forest Block is starting from the junction point of Survey Numbers 22/1, 22/2 of No.32, Poosalagudi Village and Survey Numbers 216 and 224 of No.64 Periyakkottakudi Village. The boundary generally runs towards east along the Southern side of Survey Numbers 224, 243 and 244 of No.64 Periyakkottakudi Village and it reaches the trijunction point of Survey Numbers 244 of No.64 Periyakkottakudi and Survey Numbers 25 and 22/1 of No.32 Poosalagudi Village.

**East.-** Thence, the boundary generally towards South along the Western side of Survey Number 25, West, North West and South West side of Survey Number 23 of No.32 Poosalagudi Village and it reaches the trijunction point of Survey Numbers 23, 84 and 22/1 of No.32 Poosalagudi Village. Thence the boundary runs towards south along the Northwest and Western side of Survey Number 84 of No.32 Poosalagudi Village and then reaches the trijunction point of Survey Numbers 84, 333 and 22/1 of No.32 Poosalagudi Village.

**South.-** Thence, the boundary runs towards West along the Northern side of Survey Number 333 of No.32 Poosalagudi Village and it reaches the junction point of Survey Numbers 333, 85, 18 and 22/1 of No.32 Poosalagudi Village. Thence it runs towards North along the Eastern side of Survey Numbers 18, 19, 20 East, North, West and Northern Side of Survey Number 21 and Northern side of Survey Number 13 of No.32 Poosalagudi Village and it reaches the trijunction point of survey Number 13,22/2 and 22/1 of No.32, Poosalagudi Village.

**West.-** Thence, the boundary runs generally towards North along the Eastern side of Survey Number 22/2 of No.32, Poosalagudi Village and reaches the starting point.

**ADMITTED RIGHTS:**

The following Rights are allowed with in this block

**RIGHTS No.1: RURAL ROAD**

Right is admitted to the Public to use the Rural Road Starting from Devakottai to Kalathur road. The Rural road starting from the cutting measurement of Northern Boundary 183.00 Meter and runs generally towards East and reaches the Cutting measurement of 30.00 meter

Eastern boundary of Poosalagudi Forest Block at Survey No.25 of Poosalangagudi Village. Permission is allowed for Maintenance work by local body and Highway Department with prior permission of District Forest Officer, Sivagangai.

The Rural Road is allowed to a total Length of 809.14 Meter and Width of 10.00 Meters with in the Forest Block. Magnetic Bearing and Distance are as follows:-

S.No.	Survey Station Nos.	Magnetic Bearing Degree	Length (Meter)	Road Width (Meter)
1	1 to 2	106.76°	64.99	10.00
2	2 to 3	92.52°	350.44	10.00
3	3 to 4	101.86°	93.07	10.00
4	4 to 5	122.01°	99.53	10.00
5	5 to 6	88.50°	81.11	10.00
6	6 to 7	105.40°	120.00	10.00
<b>Total</b>			<b>809.14</b>	

**RIGHTS No.2: CHANNEL**

Right is admitted for overflow of water from Kuttankudi Kanmai to Keeladithal Kanmai in this Forest Block. This channel starts at cutting measurement of 0.81 meter North West boundary of Poosalagudi Forest Block and runs towards East and reaches the cutting measurement of 27.6 meter of the North East boundary of the Poosalagudi Forest Block as Survey No. 23 of Poosalangudi Village. Permission is allowed for carrying out maintenance of the channel by local body / Public Work Department with prior permission of District Forest Officer, Sivagangai.

The Channel is allowed to a total Length of 1034.35 Meter and Width of 10.00 Meters with in the Forest Block. Magnetic Bearing and Distance are as follows.

S.No.	Survey Station Nos.	Magnetic Bearing Degree	Length (Meter)	Channel Width (Meter)
1	1 to 2	99.85°	183.51	10.00
2	2 to 3	94.20°	425.33	10.00
3	3 to 4	107.22°	122.56	10.00
4	4 to 5	109.50°	132.95	10.00
5	5 to 6	160.40°	170.00	10.00
<b>Total</b>			<b>1034.35</b>	

**RIGHTS No.3: ELECTRICITY LINE**

Right is admitted to Tamil Nadu Electricity Board for the Electricity line. The Electric Line starting from the Northern Boundary cutting measurement 182.6 meter and runs towards east and reaches the cutting measurement of 45.0 meter of the Eastern boundary of the Poosalagudi Forest Block at Survey No.25 of Poosalangudi Village Permission is allowed to Tamil Nadu electricity board to carry out maintenance work with prior permission of District Forest Officers, Sivagangai.

The Electric Line is allowed to a total Length of 781.01 meter within the Forest Block. Magnetic Bearing and Distance are as follows:-

S.No.	Survey Station Nos.	Magnetic Bearing Degree	Length (Meter)
1	1 to 2	94.93°	495.22
2	2 to 3	106.90°	285.79
<b>Total</b>			<b>781.01</b>

SUPRIYA SAHU,  
Additional Chief Secretary to Government.

HOME DEPARTMENT

**Messers Vinn Wealth International, Coimbatore under the Tamil Nadu Protection of interests of Depositors (in Financial Establishments) Act.**

No. II(2)/HO/952/2023.—

[Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments), Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997) - Messers Vinn Wealth International, Coimbatore - Default in return of deposits by the Financial Establishment - Ad-interim order attaching the movable properties of the said financial establishment under Section 3 of the said Act - Orders - Issued.]

The following Government Order is published:—

[G.O. Ms. No. 534, Home (Police - XIX), 12th October 2023, புரட்சி 25, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு 2054.]

READ:

From the Additional Director General of Police, Economic Offences Wing, Chennai, letter Rc.No.C1/EOW/11528/2022, dated 24.06.2023.

**Order: No. 534, Home (Police-XIX), dated 12th October 2023.**

WHEREAS, complaints have been received from a number of depositors that Messers Vinn Wealth International, Coimbatore District, a financial establishment, has defaulted the return of deposits made by the depositors after Maturity;

AND WHEREAS, the Government are satisfied that the said financial establishment is not likely to return the deposits to the depositors and hence, the Government have to protect the interests of such depositors;

AND WHEREAS, the movable properties specified in the Schedule to this order are alleged to have been procured by the said financial establishment from and out of the deposits collected from the depositors;

NOW, THEREFORE, in exercise of the powers conferred by Section 3 of the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997), the Governor of Tamil Nadu hereby makes an ad-interim order

attaching the movable properties of the defaulted financial establishment, namely, Messers Vinn Wealth International, functioned at Patel Road, Gandhipuram, Coimbatore, presently at opposite to Frozen Mall, Hari Complex 2nd Floor, Saravanampatty, Coimbatore, as specified in the Schedule to this order and transfers the control over the said movable properties to the Competent Authority, namely, the Competent Authority and District Revenue Officer, Coimbatore District appointed under the said Act.

2. The Competent Authority and District Revenue Officer, Coimbatore District is requested to pursue further action in accordance with the procedure laid down in sub-sections (3) and (4) of Section 4 of the said Act and also the formalities prescribed in the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Rules, 1997.

3. The Special Public Prosecutor, Special Court for the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997, Coimbatore is requested to render necessary assistance to the Competent Authority and District Revenue Officer, Coimbatore District in filing the application before the Special Court constituted under the said Act.

(By Order of the Governor)

THE SCHEDULE

**Details of Movable Properties**

S. No.	Type of Ornaments	Weight in grams		Appraised value (in Rupees)
		(3)		
		Diamond stone	Gold	
(1)	(2)	(i)	(ii)	(4)
1.	Singamuga Ring	-	12.770	55,490/-
2.	Siluvai Ring	-	6.300	27,125/-
3.	Three Gold coin + one Thayatthu	-	16.020	68,670/-
4.	Chain - 1	-	17.360	74,720/-
5.	Chain - 1	-	41.050	1,76,950/-
6.	Diamond Bracelet - 1 [Total weight - 57.900 grams Number of Diamond Stones - 280 stones]	3.640 [18.20 carat (0.065 X 280=18.20)]	53.960	6,00,600/- (18.20 carat X 33,000/- per carat) 1,90,940/-



S. No.	Type of Ornaments	Weight in grams		Appraised value (in Rupees)
		(3)		
		Diamond stone	Gold	
(1)	(2)	(i)	(ii)	(4)
7.	Diamond Stone Ring- 1 [Total weight - 13.570 grams Number of Diamond Stones - 12 stones]	0.210 [0.96 carat (0.08 X12)]	13.360	34,560/- (96 carat X 36.000 per carat)  47,990/-
<b>Total</b>		<b>3.85</b>	<b>160.820</b>	<b>12,77,045/-</b>

P. AMUDHA,  
Principal Secretary to Government.

**Appointment on Transfer and Postings in Family Courts under the Family Courts Act.**

[G.O. (D). No. 1226, Home (Courts.II), 26th October 2023, ஐடபசி 9, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HO/953/2023.—In exercise of the powers conferred under sub-section (1) of Section 4 of the Family Courts Act, 1984 (Central Act 66 of 1984), the Governor of Tamil Nadu with the concurrence of the High Court, Chennai hereby makes the following appointment on transfer:-

Sl. No. (1)	Name and Designation Thiru / Tmt / Selvi (2)	Transferred and posted as (3)
1.	G. Sudhagar, Sessions Judge, Magalir Neethi Mandram (Fast Tract Mahila Court), Nagercoil.	Judge, Family Court, Nagercoil, in the existing vacancy.
2.	P. Eswaramurthi, Sessions Judge, Mahalir Neethimandram, Salem.	Judge, Family Court, Salem in the existing vacancy.

P. AMUDHA  
Principal Secretary to Government.

**LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT**

**Notifications under the Employees State Insurance Act.**

**Exemption to the Permanent and Temporary Employees of Christian Medical College Vellore Association, Vellore for certain period under the Act.**

[G.O. (D) No. 508, Labour Welfare and Skill Development (L1), 9th October 2023, புரட்டாசி 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/954/2023.—In exercise of the powers conferred by Section 87 read with Section 91A of the Employees' State Insurance Act, 1948

(Central Act XXXIV of 1948), the Governor of Tamil Nadu hereby exempts the Permanent and Temporary Employees of Christian Medical College Vellore Association, Vellore from the operation of the said Act for the period of one year from 01.01.2023 to 31.12.2023. instead of the date of issue of order (i.e.) 17-02-2023 to 16-02-2024.

(1) The above exemption is subject to the following conditions, namely:-

- The aforesaid Management wherein the employees are employed shall maintain a Register showing the names and designations of the exempted employees.
- Notwithstanding the exemption, the employees shall continue to receive such benefits under the said Act to which they might have become entitled to on the basis of the contributions paid prior to the date from which exemption granted by this Notification operates.

(c) The contribution for the exempted period, if already paid shall not be refunded.

(2) The employer of the said Management shall submit in respect of the period during which that Management was subject to the operation of the said Act (herein after referred to as "the said period") returns, in such form and containing such particulars as were due from it in respect of the said period under the Employees State Insurance (General) Regulations, 1950.

(3) Any Social Security Officer appointed by the Corporation under sub-section (1) of Section 45 of the said Act, or other official authorised in this behalf shall, for the purpose of,-

- verifying the particulars contained in any return submitted under sub-section (1) of Section 44 of the said Act for the said period; or
- ascertaining whether registers and records were maintained as required by the Employees State Insurance (General) Regulations, 1950 for the said period; or
- ascertaining whether the employees continue to be entitled to the benefits provided by the employer in cash and in kind, being benefits in consideration of which exemption is being granted under this Notification; or
- ascertaining whether any of the provisions of the said Act had been complied with during the period when such provisions were in force in relation to the said workshops and stores be empowered to,-

(a) require the principal or immediate employer to furnish to him such information as he may consider necessary: or

(b) enter any Management office or other premises occupied by such principal or immediate employer at any reasonable time and require any person found in charge thereof to produce to such Social Security Officer or other official and allow him to examine such documents, books and other documents relating to the employment of persons and payment of wages or to furnish to him such information as he may consider necessary; or

(c) examine the principal or immediate employer, his agent or servant, or any person found in such Management office or other premises, or any person when the said Social Security Officer or other official has reasonable cause to believe to have been an employee; or

(d) make copies of or take extracts from any register, account book or other document maintained in such Management office or other premises.

**Renewal of Exemption granted to M/s. Tamil Nadu State Marketing Corporation Limited, Chennai for certain period under the Act.**

[G.O. (D) No. 509, Labour Welfare and Skill Development (L1), 9th October 2023, புரட்டாசி 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/955/2023.—In exercise of the powers conferred by Section 87 read with Section 91A of the Employees' State Insurance Act, 1948 (Central Act XXXIV of 1948), the Governor of Tamil Nadu hereby exempts M/s. Tamil Nadu State Marketing Corporation Limited, Chennai from the operation of the said Act for the further period of one year from 01.10.2023 to 30.09.2024.

(1) The above exemption is subject to the following conditions, namely:-

- (a) The aforesaid Management wherein the employees employed shall maintain a Register showing the names and designations of the exempted employees.
- (b) Notwithstanding the exemption, the employees shall continue to receive such benefits under the said Act to which they might have become entitled to on the basis of the contributions paid prior to the date from which exemption granted by this Notification operates.
- (c) The contribution for the exempted period, if already paid shall not be refunded.

(2) The employer of the said Management shall submit in respect of the period during which that Management was subject to the operation of the said Act (herein after referred to as "the said period") returns, in such form and containing such particulars as were due from it in respect of the said period under the Employees State Insurance (General) Regulations, 1950.

(3) Any Social Security Officer appointed by the Corporation under sub-section (1) of Section 45 of the said Act, or other official authorised in this behalf shall, for the purpose of,-

- (i) verifying the particulars contained in any return submitted under sub-section (1) of Section 44 of the said Act for the said period; or
- (ii) ascertaining whether registers and records were maintained as required by the Employees State Insurance (General) Regulations, 1950 for the said period; or
- (iii) ascertaining whether the employees continue to be entitled to the benefits provided by the employer in cash and in kind, being benefits in consideration of which exemption is being granted under this Notification; or

(iv) ascertaining whether any of the provisions of the said Act had been complied with during the period when such provisions were in force in relation to the said workshops and stores be empowered to,-

(a) require the principal or immediate employer to furnish to him such information as he may consider necessary: or

(b) enter any management, office or other premises occupied by such principal or immediate employer at any reasonable time and require any person found in charge thereof to produce to such Social Security Officer or other official and allow him to examine such documents, books and other documents relating to the employment of persons and payment of wages or to furnish to him such information as he may consider necessary; or

(c) examine the principal or immediate employer, his agent or servant, or any person found in such management office or other premises, or any person when the said Social Security Officer or other official has reasonable cause to believe to have been an employee; or

(d) make copies of or take extracts from any register, account book or other document maintained in such Management office or other premises.

(By order of the Governor)

KUMAR JAYANT,

Additional Chief Secretary to Government.

**Disputes between Workmen and Managements referred to Industrial Tribunal for Adjudications.**

**பத்மா சேஷாத்திரி பாலவன் சீனியர் செகண்டரி பள்ளி, சென்னை மற்றும் மூன்று நிர்வாகங்கள்.**

[அரசாணை (டி) எண் 536, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 16 அக்டோபர் 2023, புரட்டாசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/956/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, சென்னை, பாலவன் சீனியர் செகண்டரி பள்ளி, சென்னை மற்றும் மூன்று நிர்வாகங்களுக்கும் தென்னக தொழிலாளர் சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற் சாலை உள்ள கோரிக்கையை சென்னை தொழிற்சாலைத் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (முத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை பின்வரும் எழுவினாவுடன் சென்னை தொழிலாளர்களுக்கும் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

ஒப்பந்த தொழிலாளர் எனப்படுவோர் ஒப்பந்த தொழிலாளர்கள் கிடையாது என்றும், அவர்களும் பத்மா வேஷாத்திரியின் நிரந்தர தொழிலாளர்களே என்றும், ஒப்பந்ததாரர் எனப்படுவது ஒரு போலி நிர்வாகமாகும் என்றும், நீதி மன்ற உத்தரவுப்படி அவர்களுக்கும் பத்மா சேஷாத்திரி நிர்வாகத்தில் உள்ள மற்ற தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் எல்லா சலுகைகளும் பெற உரிமை உண்டு என்றும், கொரோனா காலத்திலும் மற்றவர்களை போல் கீழ்காணும் தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாய தானா?

ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

வ.எண்	பெயர்
1	T. Santhi
2	B. Kala
3	M. Kalaivani
4	B. Govindammal
5	S. Ameer Beebi
6	A. Vijayasanthi
7	S. Santhi
8	D. Amutha
9	J. Suseela
10	S. Manjula
11	R. Sasikala
12	P. Bedona
13	M. Girija
14	K. Shyamala
15	M. vela
16	R. Jayalakshmi
17	S. Annapoorani
18	B. Manjula
19	V. Lakshmi
20	E. Chitra
21	J. Rani
22	G. Innasiammal
23	Indirani
24	Esthar Chandra
25	S. Suresh

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#### Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudications.

#### மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) லிமிடெட்.

[அரசாணை (டி) எண் 535, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 16 அக்டோபர் 2023, புரட்டாசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/957/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) லிமிடெட் நிர்வாகத்திற்கும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற் தகராறில் உள்ள கோரிக்கைகளை சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்

கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாக்களுடன் சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு விடலாம் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினாக்கள்

#### கோரிக்கை எண். 1

திரு. K. சகுமார் ஓட்டுநரின் (பணி எண்.டி53572) ஆண்டு ஊதிய உயர்வை இரண்டு வருட காலத்திற்கு தொடர்வினாவுடன் தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 25.03.2019 நாளிட்ட உத்தரவினை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

#### கோரிக்கை எண். 2

திரு. K. சகுமார் ஓட்டுநரின் (பணி எண்.டி53572) தற்காலிக பணி நீக்க காலத்தை பணிக்காலமாக கருதி சம்பளம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#### தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி.

[அரசாணை (டி) எண் 539, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 16 அக்டோபர் 2023, புரட்டாசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/958/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை, சிதம்பரனார், குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற் தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற் தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

திரு. M. சிவக்குமார் ஓட்டுநர் (பணி எண். 11519) என்பவருக்கு அலுவலக ஆணை எண். டி9543/ச18/ஓநபி/த.அ.போ.க./திலி/2018, நாள்.22.03.2022-ன்படி நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ள வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைத்தும் தற்காலிக வேலை நீக்க நாட்களை தகுதி வாங்கி விடுப்பாக வரையறைப்படுத்தியுள்ளதை ரத்து செய்து நிறுவன நிலையாணை பிரிவு 17 (4) (3)-ன்படி தற்காலிக வேலை நீக்க காலத்தில் இருந்த காலத்தை பணி நாட்களாக கருதி உத்தரவிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.



மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 547, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி)த் துறை, 16 அக்டோபர் 2023, புரட்டாசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/959/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை, சிதம்பரனார், குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

மனுதாரர் திரு. S. பட்டமுத்து ஓட்டுநர் (பணி எண்.9523) என்பவருக்கு அலுவலக ஆணை எண். டி2254/ச7/ ஒநபி/ தநா.அ.போக/திலி/2013, நாள்.29.06.2015—ன்படி வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் மூன்று வருடத்திற்கு நிறுத்தி வைத்து வழங்கப்பட்டுள்ள தண்டனை உத்தரவை ரத்து செய்து உத்தரவிடுமாறும், நிறுவன நிலையாணை விதி 17 பிரிவு (4) (3)—ன்படி தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த காலத்தை பணி நாட்களாக வரைமுறைப்படுத்தி உத்தரவிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 548, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி)த் துறை, 16 அக்டோபர் 2023, புரட்டாசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/960/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை, சிதம்பரனார், குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின்

(மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

#### கோரிக்கை எண். 1

திரு. K. ஐயப்பன் ஓட்டுநர் (பணி எண்.13072) என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட மேல்முறையீட்டு ஆணை எண். 9100/ச06/த.அ.போக/திலி/2012, 05.10.2020 நாள்ிட்ட உத்தரவில் அன்னாரது வருடாந்திர ஊதிய உயர்வை அதன் திரண்ட பயனுடன் இரண்டு வருடத்திற்கு நிறுத்தி வைக்கும் தண்டனையை ரத்து செய்யவும் அன்னார் தற்காலிகப் பணி நீக்கத்தில் இருந்த நாட்களை கழக நிலையாணை விதிகளுக்குட்பட்டு பணி நாட்களாக வரைமுறைப்படுத்தி உத்தரவிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

#### கோரிக்கை எண். 2

திரு. K. ஐயப்பன் ஓட்டுநர் (பணி எண்.13072) என்பவருக்கு 240 நாட்கள் பணி முடிந்த தேதியில் பணி நிரந்தரம் செய்து உத்தரவிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 549, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி)த் துறை, 16 அக்டோபர் 2023, புரட்டாசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/961/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை, சிதம்பரனார், குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

மனுதாரர் திரு. B. மாறி, ஓட்டுநர் (பணி எண்.8943) என்பவருக்கு அலுவலக ஆணை எண். டி13078/ச06/ ஒநபி/த.அ.போக/திலி/2016, நாள்.12.04.2022—ன்படி நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ள வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் 18 மாதங்களுக்கு நிறுத்தி வைத்தும் தற்காலிக வேலை நீக்க நாட்களை தகுதி வாங்கி விடுப்பாக வரைமுறைப்படுத்தியுள்ளதை ரத்து செய்து நிறுவன நிலையாணை



பிரிவு 17(4)(3)—ன்படி தற்காலிய வேலை நீக்க காலத்தில் இருந்த காலத்தை பணி நாட்களாக கருதி உத்தரவிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி), லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்.**

[அரசாணை (டி) எண் 541, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 16 அக்டோபர் 2023, புரட்டாசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/962/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நலச் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

மனுதாரர் திரு. A. ஜாண் கென்னத், நடத்துநர், (கணினி எண்.T2C130087 (10970) என்பவருக்கு நிர்வாகத்தின் மேல் முறையீட்டு ஆணை எண்.2186/ச04/தஅபோக/திலி/2020, நாள்.01.03.2022—ன்படி அன்னாரது வருடாந்திர ஊதிய உயர்வை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மூன்று வருடத்திற்கு நிறுத்தம் செய்து ஆணையிடப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும், மனுதாரர் ஏற்கெனவே பணிபுரிந்த ராணித்தோட்டம் பணிமனை 3—ல் பணி ஆணை வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற் சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 542, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 16 அக்டோபர் 2023, புரட்டாசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/963/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடி), நாகர்கோவில்

என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

மனுதாரர் திரு. A. பால்வண்ணன், முதுநிலை நடத்துநர், (பணி எண்.10463) என்பவருக்கு போதுமான விடுப்பு இருப்பில் இருந்தும் ஒருநாள் (04.05.2022) விடுப்பு மனுவை நிராகரித்து சம்பளம் பிடித்தம் செய்ததை ரத்து செய்து அதனை தகுதியுள்ள விடுப்பாக மாற்றி சம்பளம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற் சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 544, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 16 அக்டோபர் 2023, புரட்டாசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/964/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நலச் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

மனுதாரர் திரு. P. மகேஷ், முதுநிலை ஓட்டுநர் (பணி எண். 9153) என்பவருக்கு ஓட்டுநர் உரிமைப் புதுப்பித்தல் காரணமாக உரிமை கிடைக்க பெறாத நாட்களான 04.01.2020 முதல் 07.01.2020 வரை (4 நாட்கள்) முறையாக விடுப்பு கடிதம் கட்டுப்பாட்டு அலுவலரிடம் வழங்கிய பின்னரும் விடுப்பு வழங்கப்படாமல் பணிக்கு வருகை புரியாத நாட்களாக பதிவு செய்யப்பட்டு நான்கு நாட்களுக்கும் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 545, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 16 அக்டோபர் 2023, புரட்டாசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/965/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சாராறு பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் (முத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சாராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

### எழுவினா

மனுதாரர் திரு. S. ரமேஷ், முதுநிலை ஓட்டுநர், (பணி எண். T2D070400 (9090) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். 805/லீகல்-03/ஒழுங்கு/தஅபோக/க.கு/2021, நாள் 21.09.2021-ன்படி ரூ.50/அபராதமாக பிடித்தம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

### அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு லிமிடெட், சென்னை.

[அரசாணை (டி) எண் 540, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 16 அக்டோபர் 2023, புரட்டாசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/966/2023.—அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு லிமிடெட், சென்னை என்ற நிர்வாகத்திற்கும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக எஜுடியூசி தொழிலாளர்கள் சங்கம், நாகர்கோவில், என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சாராறு பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் (முத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சாராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

### எழுவினா

மனுதாரர் திரு. A. பன்னீர்தாஸ், ஓட்டுநர் உடன் நடத்துநர், (கணினி எண். 35867) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். 004097/டிஎல்7/அவிபோக/2020, நாள் 21.08.2021-ன்படி ஊதிய உயர்வினை ஒரு வருடத்திற்கு தொடர்விளைவுகளுடன் தள்ளி வைத்தும், தற்காலிக வேலை நீக்கத்திலிருந்து காலத்தினை கணக்கிலுள்ள விடுப்பாகவும் எஞ்சிய காலம் சம்பளமில்லா விடுப்பாகவும் பாவிக்க ஆணையிடப்பட்டு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 543, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 16 அக்டோபர் 2023, புரட்டாசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/967/2023.—அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு லிமிடெட், சென்னை என்ற நிர்வாகத்திற்கும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக எஜுடியூசி தொழிலாளர்கள் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சாராறு பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் (முத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சாராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

### எழுவினா

திரு. M. குமரேசன், (பணி எண். 97DV013) தேர்வுநிலை முதுநிலை ஓட்டுநர் உடன் நடத்துநருக்கு, 06.12.2020 முதல் 05.02.2021 வரை (62 நாட்கள்) மருத்துவ சான்றிதழுடன் மருத்துவ விடுப்பு விண்ணப்பம் கொடுத்தும் ஆப்சென்ட் மார்க் செய்து சம்பள பிடித்தம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 546, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 16 அக்டோபர் 2023, புரட்டாசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/968/2023.—அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு லிமிடெட், சென்னை என்ற நிர்வாகத்திற்கும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக எஜுடியூசி தொழிலாளர்கள் சங்கம், நாகர்கோவில்

என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற் தகராறு பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற் தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

### எழுவினா

மனுதாரர் திரு. T. ஞானராஜ், ஓட்டுநர் உடன் நடத்துநர் (பணி எண். 36629) என்பவருக்கு நிர்வாகத்தின் உத்தரவு ஆணை எண். 005411/டிஎஸ்2/அ.வி.போ.க./2019, நாள் 25.03.2022-ன்படி ஊதிய உயர்வினை ஒரு வருடத்திற்கு தொடர் விளைவுகளில்லாமல் தள்ளி வைத்த தண்டணை மற்றும் தற்காலிக வேலை நீக்கத்திலிருந்து காலத்தினை கணக்கிலுள்ள விடுப்பாகவும் எஞ்சிய காலம் சம்பளமில்லா விடுப்பாகவும் பாவிக்க ஆணையிடப்பட்ட தண்டணையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

### குமார் ஜயந்த்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

### பள்ளிக் கல்வித் துறை

### திருத்த அறிவிக்கை

[அரசு அறிவிப்புகள் - கலைஞர் நினைவு நூலகம் - சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வருதல் - "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" என பெயர் வைத்தல் - ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் - வெளியிடப்படுகிறது.]

[அரசாணை (நிலை) எண் 184, பள்ளிக் கல்வி (பொ.நா.2)த் துறை, 19 அக்டோபர் 2023, ஐப்பசி 2, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/SE/969/2023.—**தமிழ்நாடு அரசிதழ்** வெளியீடு எண். 19, நாள். 10-5-2023, பாகம் II-பிரிவு 2-ல் பக்க எண்.395, அறிவிக்கை எண். No. II(2)/SE/475/2023-ல் அரசாணை (நிலை) எண் 82, பள்ளிக் கல்வி (பொ.நா.2)த் துறை, 18 ஏப்ரல் 2023, பிரசுரம் செய்யப்பட்ட ஆணைக்கு கீழ்க்கண்டவாறு திருத்தம் வெளியிடப்படுகிறது.

### திருத்தம்

"இவ்வரசாணையில் அரசாணை (நிலை) எண்.82 என்பதற்கு பதிலாக 83 என திருத்தி படிக்கப்பட வேண்டும்".  
3. இந்த திருத்தம் 18.04.2023 அன்று முதல் நடைமுறைக்கு வரும்.

### ஜெ. குமரகுருபரன்,

அரசு செயலாளர்.

### TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT

### Early Pandiya period Cave Temple at Sevalpatti Village, Virudhunagar District, Vembakottai Taluk under the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act.

[G.O. Ms. No. 344, Tourism, Culture and Religious Endowments (MA-2), 20th September 2023, புரட்டாசி 3, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/TCRE/970/2023.—In exercise of the powers conferred by sub-section (3) of Section 3 of the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu Act 25 of 1966), the Governor of Tamil Nadu hereby declares the Archaeological Monuments specified in the Schedule below to be a protected Monuments, the intention of the same having been previously published with Tourism, Culture and Religious Endowments Department Notification No. II(2)/Tourism, Culture and Religious Endowments Department/438/2023, published at pages 373 to 374 of Part-II-Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 3rd May 2023 as required under the sub-section (1) of section 3 of the said Act.

### THE SCHEDULE

1.	State	Tamil Nadu
2.	District	Virudhunagar
3.	Taluk	Vembakottai
4.	Village Name	Sevalpatti
5.	Village Number	24
6.	Name of the Monument	Cave Temple
7.	Location	This Cave Temple (Monument) is located at Arunagiri Hillock in Sevalpatti Village, which is 22 Kms away from the Sivakasi Railway Station via Sivakasi to Kazhugumalai Road.
8.	Revenue Survey Number in which Monument exist	33
9.	Total Extent	7.52.5 Hectares.
10.	Area required for Protection	
	(a) Revenue Survey Number	33
	(b) Extent	7.52.5 Hectares.
	(c) Ownership	Government land



## 11. Respective Boundaries

Side	Revenue Survey Number	Ownership
North	17/2	Government Land
	17/25	Avudaiyammal
	17/26	Harichandra Naidu
	18/4	Jayalakshmi
	18/5	Venkataramasubbiah
	18/6	Subbanaidu
	34/1	Sridhar
	34/2	Lakshmi Kantham
South	27/1	Shankareswari Ammal
East	32/1	Government Land (Kammai)
	32/2	Thangammal
	35/1	Perumal Swamy and Chakkamal (alias) Krishnammal
	35/2	Kaliappan
	35/5	Ramasubbu
West	19/3	Subbanaidu and 2 (Two) People
	19/6B	Guruswamy
	19/10B1A	Ramu Ammal and Ramar
	19/10B2C	Jayalakshmi
	19/11	Ramasamy Nayak
	26/1	Government Land (Elathaikulam Kammai)

## முடிவு அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 344, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறிநிலையங்கள் (அதொ-2)த் துறை, 20 செப்டம்பர் 2023, புரட்டாசி 3, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் சிறப்பிடங்கள் மற்றும் எஞ்சிய சின்னங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (3)-ஆம் உட்பிரிவின் கீழ் கண்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழக ஆளுநர் அவர்கள், மேற்படி சட்டத்தின் 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1)-ஆம் உட்பிரிவின் கீழ் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறிநிலையங்கள் துறையின், 03.05.2023 நாள்ிட்ட தமிழ்நாடு அரசிதழில், பாகம்-II பிரிவு-2 பக்கங்கள் 373-374-ல், எண்.11(2)/சுற்றுலா, பண்பாடு மற்றும் அறிநிலையங்கள்/438/2023-ஆக அதே நோக்கத்திற்காக முன் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடத்தை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக இதனால் அறிவிக்கிறார்.

## விவர அட்டவணை

1.	மாநிலம்	தமிழ்நாடு
2.	மாவட்டம்	விருதுநகர்
3.	வட்டம்	வெம்பக்கோட்டை
4.	கிராமம் பெயர்	செவல்பட்டி
5.	கிராம எண்	24
6.	நினைவுச் சின்னத்தின் பெயர்	குக்கக்கோயில்

7.	அமைவிடம்	சிவகாசி கழுகுமலை செல்லும் நெடுஞ்சாலையில் சிவகாசி இரயில் நிலையத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் செவல்பட்டி கிராமத்தில் உள்ள அருணகிரி மலைப்பகுதியில் இக்குக்கக்கோயில் அமைந்துள்ளது.
8.	இந்த நினைவுச் சின்னம் அமைந்துள்ள வருவாய் நில அளவை எண்	33
9.	மொத்தப் பரப்பு	7.52.5 ஹெக்டேர்
10.	பாதுகாக்க தேவைப்படுகின்ற பரப்பு அ. வருவாய் நில அளவை எண் ஆ. பரப்பு அரசு இ. உரிமத்துவம்	33 7.52.5 ஹெக்டேர் அரசு

## 11. சம்பந்தப்பட்ட எல்லைகள்:

திசை	வருவாய் நில அளவை எண்	உரிமத்துவம்
வடக்கு	17/2	அரசு புறம்போக்கு
	17/25	ஆவுடையம்மாள்
	17/26	ஹரிசந்திரநாயுடு
	18/4	ஜெயலட்சுமி
	18/5	வெங்கடராம சுப்பையா
	18/6	சுப்பா நாயுடு
	34/1	பூநீதர்
	34/2	லட்சுமிகாந்தம்
தெற்கு	27/1	சங்கரேஸ்வரி அம்மாள்
கிழக்கு	32/1	அரசு புறம்போக்கு கண்மாய்
	32/2	தங்கம்மாள்
	35/1	பெருமாள்சாமி மற்றும் சக்கம்மாள் என்ற கிருஷ்ணம்மாள்
	35/2	காளியப்பன்
	35/5	ராமசுப்பு
மேற்கு	19/3	சுப்பாநாயுடு மற்றும் 2 நபர்கள்
	19/6B	குருசாமி
	19/10B1A	ராமு அம்மாள் மற்றும் ராமர்
	19/10B2C	ஜெயலட்சுமி
	19/11	ராமசாமி நாயக்கர்
	26/1	அரசு புறம்போக்கு இலந்தைகுளம் கண்மாய்



இந்து சமய அறநிலைய ஆட்சிப்பணி உதவி ஆணையர்கள் நேரடி நியமனம் மற்றும் பணிமாறுதல் மூலம் நியமனம் பெற்ற உதவி ஆணையர்களுக்கிடையேயான இடை முதுநிலை (Inter-se-seniority) நிர்ணயம் பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண் 365, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அநி 2-2)த் துறை, 10 அக்டோபர் 2023, புரட்டாசி 23, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/TCRE/971/2023.

1999-2000-ஆம் ஆண்டு முதல் 2020-2021-ஆம் ஆண்டு வரையிலான இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர்கள் இடைமுதுநிலை பட்டியல் (Inter-se-Seniority)

வ. எண்	சுழற்சி	இடம்	பணிவகை	பெயர்	உதவி ஆணையர் பணியில் சேர்ந்த நாள்	குறிப்புரை
<b>1999-2000-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்</b>						
1.	1 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
2.		2.	சட்டம் படித்தவர் (அமைச்சுப்பணி)	காலியிடம்		
3.		3.	செயல் அலுவலர்	ஏ. சுப்பிரமணியன்		ஓய்வு
4.		4.	கண்காணிப்பாளர்	ஏ.எம். அருணகிரி		ஓய்வு
5.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
6.		6.	கண்காணிப்பாளர்	பி. தியாகராஜன்		ஓய்வு
7.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
8.		8.	சட்டம் படித்தவர் (அமைச்சுப்பணி)	காலியிடம்		
9.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
10.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2000-2001-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண் 50, தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை நாள்: 28.03.2003.]

11.	2 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
12.		2.	சட்டம் படித்தவர் (அமைச்சுப்பணி)	காலியிடம்		
13.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
14.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
15.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
16.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
17.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
18.		8.	சட்டம் படித்தவர் (சார்நிலைப்பணி)	ஆர். செல்வராஜ்		ஓய்வு
19.		9.	செயல் அலுவலர்	எம். ராதாகிருஷ்ணன்		ஓய்வு
20.		10.	கண்காணிப்பாளர்	எம்.சி நாகராஜ்		ஓய்வு

## இணைப்பு

1999-2000 முதல் 2020-2021 வரையிலான இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் உதவி ஆணையர்கள் இடைமுதுநிலைப் பட்டியல் (Inter-se-Seniority)

வ. எண்	சுழற்சி	இடம்	பணிவகை	பெயர்	உதவி ஆணையர் பணியில் சேர்ந்த நாள்	குறிப்புரை
<b>1999-2000-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்</b>						
1.	1 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
2.		2.	சட்டம் படித்தவர் (அமைச்சுப்பணி)	காலியிடம்		
3.		3.	செயல் அலுவலர்	ஏ. சுப்பிரமணியன்		ஓய்வு
4.		4.	கண்காணிப்பாளர்	ஏ.எம். அருணகிரி		ஓய்வு
5.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
6.		6.	கண்காணிப்பாளர்	பி. தியாகராஜன்		ஓய்வு
7.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
8.		8.	சட்டம் படித்தவர் (அமைச்சுப்பணி)	காலியிடம்		
9.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
10.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2000-2001-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண். 50, தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, நாள்: 28.03.2003.]

11.	2 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
12.		2.	சட்டம் படித்தவர் (அமைச்சுப்பணி)	காலியிடம்		
13.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
14.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
15.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
16.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
17.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
18.		8.	சட்டம் படித்தவர் (சார்நிலைப்பணி)	ஆர். செல்வராஜ்		ஓய்வு
19.		9.	செயல் அலுவலர்	எம். ராதாகிருஷ்ணன்		ஓய்வு
20.		10.	கண்காணிப்பாளர்	எம்.சி நாகராஜ்		ஓய்வு

**2001-2002-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண் 284, தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் அறிநிலையங்கள் துறை, நாள்: 28.11.2003.]

21.	3 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
22.		2.	சட்டம் படித்தவர் (அமைச்சுப்பணி)	சி. தனபாண்டியன்		ஓய்வு
23.		3.	செயல் அலுவலர்	கே. கந்தசாமி		ஓய்வு
24.		4.	கண்காணிப்பாளர்	ஏ.ஆர். கண்ணன்		ஓய்வு
25.		5.	செயல் அலுவலர்	ஜி. குருசாமி		ஓய்வு
26.		6.	கண்காணிப்பாளர்	எம். கணேசன்		ஓய்வு
27.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
28.		8.	சட்டம் படித்தவர் (சார்நிலைப்பணி)	ஏ. வீரபத்திரன்		ஓய்வு
29.		9.	செயல் அலுவலர்	ஆர். ஞானசம்பந்தம்		ஓய்வு
30.		10.	கண்காணிப்பாளர்	எல்.ஆர். சுப்பிரமணியன்		ஓய்வு

**2002-2003-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

31.	4 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
32.		2.	சட்டம் படித்தவர் (அமைச்சுப்பணி)	டி. சகுமாரன்		ஓய்வு
33.		3.	செயல் அலுவலர்	எஸ். ஜோதி		ஓய்வு
34.		4.	கண்காணிப்பாளர்	என்.எல். ஸ்ரீதரன்		ஓய்வு
35.		5.	செயல் அலுவலர்	எஸ். ஸ்ரீதரன்		ஓய்வு
36.		6.	கண்காணிப்பாளர்	எஸ். செல்வநாயகம்		ஓய்வு
37.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
38.		8.	சட்டம் படித்தவர் (சார்நிலைப்பணி)	ஏ. முத்துபழனியப்பன்		ஓய்வு
39.		9.	செயல் அலுவலர்	ட்டி. ஞானகுரு		ஓய்வு
40.		10.	கண்காணிப்பாளர்	சி. பால்ராஜ்		ஓய்வு
41.	5 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
42.		2.	சட்டம் படித்தவர் (அமைச்சுப்பணி)	எச். நாராயணசுவாமி		ஓய்வு
43.		3.	செயல் அலுவலர்	எம்.ப்பி. இராஜாங்கம்		ஓய்வு
44.		4.	கண்காணிப்பாளர்	என். செல்வராஜ்		ஓய்வு
45.		5.	செயல் அலுவலர்	வி. ஜெயக்கொடி		ஓய்வு
46.		6.	கண்காணிப்பாளர்	ப்பி. நாகராஜன்		ஓய்வு
47.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
48.		8.	சட்டம் படித்தவர் (சார்நிலைப்பணி)	என். சுப்பிரமணியன்		ஓய்வு
49.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
50.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2003-2004-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண் 88, தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் அறிநிலையங்கள் துறை, நாள்: 01.03.2006.]

51.	6 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
52.		2.	சட்டம் படித்தவர் (அமைச்சுப்பணி)	ஜி. பழனியப்பன்		ஓய்வு
53.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
54.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
55.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
56.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
57.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
58.		8.	சட்டம் படித்தவர் (சார்நிலைப்பணி)	காலியிடம்		
59.		9.	செயல் அலுவலர்	எஸ். சிவனாள்		ஓய்வு
60.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2004-2005-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண் 34, தமிழ் வளர்ச்சி அறிநிலையங்கள் மற்றும் செய்தித்துறை, நாள்: 31.07.2007.]

61.	7 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
62.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
63.		3.	செயல் அலுவலர்	எஸ். பழனி		ஓய்வு
64.		4.	கண்காணிப்பாளர்	ஜி. தர்மர்		ஓய்வு
65.		5.	செயல் அலுவலர்	எம். ராசாமணி		ஓய்வு
66.		6.	கண்காணிப்பாளர்	கே. ரவிக்குமார்		ஓய்வு
67.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
68.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
69.		9.	செயல் அலுவலர்	எம். சுப்பிரமணியன்		ஓய்வு
70.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
71.	8 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
72.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
73.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
74.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
75.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
76.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
77.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
78.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
79.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
80.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		



**2005-2006-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண் 441, தமிழ் வளர்ச்சி அறிநிலையங்கள் மற்றும் செய்தித்துறை, நாள்: 17.10.2007.]

81.	9 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
82.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
83.		3.	செயல் அலுவலர்	ஜி. ரமேஷ்		பணி நீக்கம்
84.		4.	கண்காணிப்பாளர்	கே. எஸ். சுடலைமுத்து		ஓய்வு
85.		5.	செயல் அலுவலர்	என். நடராஜன்		ஓய்வு
86.		6.	கண்காணிப்பாளர்	எச். நாராயணசாமி		ஓய்வு
87.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
88.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
89.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
90.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2006-2007-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண் 238, தமிழ் வளர்ச்சி அறிநிலையங்கள் மற்றும் செய்தித்துறை நாள்: 24.06.2008.]

91.	10 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
92.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
93.		3.	செயல் அலுவலர்	சி. குமரதுரை	12.8.2008	
94.		4.	கண்காணிப்பாளர்	கே. சேகர்		ஓய்வு
95.		5.	செயல் அலுவலர்	டீ. கஜேந்திரன்		ஓய்வு பெற அனுமதிக்கப்படாமல் பணி நீட்டிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.
96.		6.	கண்காணிப்பாளர்	ஜி. கருப்பையா		ஓய்வு
97.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
98.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
99.		9.	செயல் அலுவலர்	ஜி. தென்னரசு		ஓய்வு
100.		10.	கண்காணிப்பாளர்	எஸ். கணேசன்		ஓய்வு
101.	11 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
102.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
103.		3.	செயல் அலுவலர்	ஆர். ஜெகன்னாதன்		ஓய்வு
104.		4.	கண்காணிப்பாளர்	எஸ். கோமதி		ஓய்வு
105.		5.	செயல் அலுவலர்	எஸ். சிவாஜி		ஓய்வு
106.		6.	கண்காணிப்பாளர்	ஜி. கோபாலகிருஷ்ணன்		ஓய்வு
107.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
108.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
109.		9.	செயல் அலுவலர்	கே.பி. அசோக்குமார்		ஓய்வு
110.		10.	கண்காணிப்பாளர்	வி. வீராஜன்		ஓய்வு
111.	12 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
112.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
113.		3.	செயல் அலுவலர்	டீ. வரதராஜன்		ஓய்வு

114.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
115.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
116.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
117.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
118.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
119.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
120.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2007-2008-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண் 29, தமிழ் வளர்ச்சி அறிநிலையங்கள் மற்றும் செய்தித்துறை நாள்: 29.01.2009.]

121.	13 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
122.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
123.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
124.		4.	கண்காணிப்பாளர்	கே. எஸ். சுப்பிரமணியன்		ஓய்வு
125.		5.	செயல் அலுவலர்	ஆர். பச்சையப்பன்	09.04.2009	தற்காலிக பணி நீக்கம்
126.		6.	கண்காணிப்பாளர்	கே. பாலகிருஷ்ணகுமார்		ஓய்வு
127.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
128.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
129.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
130.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2008-2009-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண் 167, தமிழ் வளர்ச்சி அறிநிலையங்கள் மற்றும் செய்தித்துறை நாள்: 29.06.2009.]

131.	14 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
132.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
133.		3.	செயல் அலுவலர்	எஸ். சிவக்குமார்	24.07.2009	
134.		4.	கண்காணிப்பாளர்	எஸ். துளசிங்கம்		ஓய்வு
135.		5.	செயல் அலுவலர்	ஆர். பொன்சுவாமிநாதன்	29.06.2009	
136.		6.	கண்காணிப்பாளர்	எஸ். வெங்கடேஸ்வரன்		ஓய்வு
137.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
138.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
139.		9.	செயல் அலுவலர்	டி.பி. ஏகாம்பரம்		ஓய்வு
140.		10.	கண்காணிப்பாளர்	எஸ். ராமு		ஓய்வு
141.	15 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
142.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
143.		3.	செயல் அலுவலர்	டி. பழனி		ஓய்வு
144.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
145.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
146.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
147.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
148.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
149.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
150.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2009-2010-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண் 288, தமிழ் வளர்ச்சி அறிநிலையங்கள் மற்றும் செப்தித்துறை நாள்: 15.07.2010.]

151.	16 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
152.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
153.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
154.		4.	கண்காணிப்பாளர்	ஆர். ஜெயலட்சுமி		ஓய்வு
155.		5.	செயல் அலுவலர்	கே. இராஜமாணிக்கம்		ஓய்வு
156.		6.	கண்காணிப்பாளர்	ஏ. தங்கமுத்து		ஓய்வு
157.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
158.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
159.		9.	செயல் அலுவலர்	என். பழநிகுமார்	06.08.2010	
160.		10.	கண்காணிப்பாளர்	எஸ். அம்பலவாணன்		ஓய்வு

**2010-2011-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண் 437, தமிழ் வளர்ச்சி அறிநிலையங்கள் மற்றும் செப்தித்துறை நாள்: 16.11.2010.]

161.	17 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
162.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
163.		3.	செயல் அலுவலர்	ஆர். சீனிவாசக சித்தையா		ஓய்வு
164.		4.	கண்காணிப்பாளர்	கே. ஆறுமுகம்		ஓய்வு
165.		5.	செயல் அலுவலர்	பொன். நந்தகோபால்		ஓய்வு
166.		6.	கண்காணிப்பாளர்	எஸ். இராமச்சந்திரன்		ஓய்வு
167.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
168.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
169.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
170.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
171.	18 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
172.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
173.		3.	செயல் அலுவலர்	எஸ். பாஸ்கரன்		ஓய்வு
174.		4.	கண்காணிப்பாளர்	பி. கௌசல்யா		ஓய்வு
175.		5.	செயல் அலுவலர்	ஆர். இரகுநாதன்		ஓய்வு
176.		6.	கண்காணிப்பாளர்	ஆர். வசந்தகுமாரி		இயற்கை எப்தி விட்டார்
177.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
178.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
179.		9.	செயல் அலுவலர்	வீ. சுந்தரமூர்த்தி		ஓய்வு
180.		10.	கண்காணிப்பாளர்	பி. சித்ரா		ஓய்வு
181.	19 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
182.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
183.		3.	செயல் அலுவலர்	என்.வி. பத்மநாபன்		ஓய்வு
184.		4.	கண்காணிப்பாளர்	எஸ்.எஸ். கல்யாண சுப்ரமணியன்		ஓய்வு
185.		5.	செயல் அலுவலர்	பி. கோதண்டராமன்		ஓய்வு
186.		6.	கண்காணிப்பாளர்	கே. சக்திவேல்		ஓய்வு

187.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
188.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
189.		9.	செயல் அலுவலர்	பி. தனபாலன்		ஓய்வு
190.		10.	கண்காணிப்பாளர்	டி. தர்மலிங்கம்		ஓய்வு
191.	20 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
192.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
193.		3.	செயல் அலுவலர்	எம். ஜோதி		இயற்கை எய்தி விட்டார்
194.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
195.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
196.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
197.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
198.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
199.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
200.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2011-ஆம் ஆண்டில் நேரடி நியமனம் செய்யப்பட்ட உதவி ஆணையர்கள்**

[அரசாணை (நிலை) எண் 80, தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை நாள்: 26.02.2011.]

201.	21 வது	1.	நேரடி நியமனம்	எஸ். மாரிமுத்து	10.3.2011	அரசாணை (நிலை) எண். 266, சு.ப.(ம) அ.நி துறை, நாள் 14.07.2023-இல் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை நிர்ணயிக்கப்பட்டது (வ.எண்.1)
202.		2.	நேரடி நியமனம்	கி. ரேணுகாதேவி	4.3.2011	வ.எண்.4லிருந்து வ.எண்.2
203.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
204.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
205.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
206.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
207.		7.	நேரடி நியமனம்	பி.பி. கவிதாபிரியதர்ஷினி	7.3.2011	வ.எண்.5லிருந்து வ.எண்.3
208.		8.	நேரடி நியமனம்	பி.பி. வில்வமுர்த்தி	4.3.2011	வ.எண்.3லிருந்து வ.எண்.4
209.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
210.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
211.	22 வது	1.	நேரடி நியமனம்	எம். கார்த்திக்	3.3.2011	வ.எண்.9லிருந்து வ.எண்.5
212.		2.	நேரடி நியமனம்	எஸ். மோகனசுந்தரம்	3.3.2011	வ.எண்.11லிருந்து வ.எண்.6
213.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
214.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
215.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
216.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
217.		7.	நேரடி நியமனம்	கே. செல்லதுரை	1.3.2011	வ.எண்.6லிருந்து வ.எண்.7



218.		8.	நேரடி நியமனம்	எம். கண்ணதாசன்	1.3.2011	வ.எண்.10லிருந்து வ.எண்.8
219.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
220.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
221.	23 வது	1.	நேரடி நியமனம்	எஸ். ஞானசேகரன்	3.3.2011	வ.எண்.14லிருந்து வ.எண்.9
222.		2.	நேரடி நியமனம்	வி. குமரேசன்	1.3.2011	வ.எண்.19லிருந்து வ.எண்.10
223.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
224.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
225.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
226.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
227.		7.	நேரடி நியமனம்	எஸ். சிவராம்குமார்	01.03.2011	வ.எண்.13லிருந்து வ.எண்.11
228.		8.	நேரடி நியமனம்	ஜெ. பரணிதரன்	1.3.2011	வ.எண்.16லிருந்து வ.எண்.12
229.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
230.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
231.	24 வது	1.	நேரடி நியமனம்	வி. ஆனந்த்	1.3.2011	<b>ராஜினாமா</b>
232.		2.	நேரடி நியமனம்	பி. ரமேஷ்	1.3.2011	வ.எண்.23லிருந்து வ.எண்.14
233.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
234.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
235.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
236.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
237.		7.	நேரடி நியமனம்	சி. மாரியப்பன்	1.3.2011	வ.எண்.15லிருந்து வ.எண்.15
238.		8.	நேரடி நியமனம்	எஸ். கிருஷ்ணன்	7.3.2011	வ.எண்.21லிருந்து வ.எண்.16
239.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
240.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
241.	25 வது	1.	நேரடி நியமனம்	ஜெ. முல்லை	1.3.2011	வ.எண்.8லிருந்து வ.எண்.17
242.		2.	நேரடி நியமனம்	தி.சு. ரோஜாலிசுமதா	1.3.2011	வ.எண்.17லிருந்து வ.எண்.18
243.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
244.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
245.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
246.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
247.		7.	நேரடி நியமனம்	டி. அனிதா	7.3.2011	வ.எண்.18லிருந்து வ.எண்.19
248.		8.	நேரடி நியமனம்	ஜி. ஜெயப்பிரியா	1.3.2011	வ.எண்.24லிருந்து வ.எண்.20
249.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
250.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
251.	26 வது	1.	நேரடி நியமனம்	சி. ஜோதி	3.3.2011	வ.எண்.7லிருந்து வ.எண்.21

252.		2.	நேரடி நியமனம்	வி. சபர்மதி	7.3.2011	வ.எண்.23லிருந்து வ.எண்.22
253.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
254.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
255.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
256.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
257.		7.	நேரடி நியமனம்	பி.கே. கவேனிதா	1.3.2011	வ.எண்.12லிருந்து வ.எண்.23
258.		8.	நேரடி நியமனம்	கே. ரமணி	4.3.2011	வ.எண்.25லிருந்து வ.எண்.24
259.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
260.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
261.	27 வது	1.	நேரடி நியமனம்	எம். ஜோதிலட்சுமி	27.6.2011	வ.எண்.2லிருந்து வ.எண்.25
262.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
263.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
264.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
265.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
266.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
267.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
268.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
269.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
270.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2011-2012-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண். 8, தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை, நாள்: 08.01.2013.]

271.	28 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
272.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
273.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
274.		4.	கண்காணிப்பாளர்	பொ. நடராஜன்		ஓய்வு
275.		5.	செயல் அலுவலர்	ஆர். பாரிவள்ளல்		ஓய்வு
276.		6.	கண்காணிப்பாளர்	பி. கிருஷ்ணபவானி		ஓய்வு
277.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
278.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
279.		9.	செயல் அலுவலர்	சா. ஜெகந்நாதன்		ஓய்வு
280.		10.	கண்காணிப்பாளர்	சு. செல்வகுமாரி		ஓய்வு
281.	29 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
282.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
283.		3.	செயல் அலுவலர்	தி. கிருஷ்ணமூர்த்தி		ஓய்வு
284.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
285.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
286.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
287.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
288.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
289.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
290.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2012-ஆம் ஆண்டில் நேரடி நியமனம் செய்யப்பட்ட உதவி ஆணையர்கள்**

[அரசாணை (நிலை) எண். 343, தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை நாள்: 17.10.2012.]

291.	30 வது	1.	நேரடி நியமனம்	ஏ.ஆர். பிரகாஷ்	1.11.2012	அரசாணை (நிலை) எண். 266, சு.ப.(ம) அ.நி. துறை, நாள் 14.07.2023-இல் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை நிர்ணயிக்கப்பட்டது வ.எண்.2லிருந்து வ.எண்.1
292.		2.	நேரடி நியமனம்	டி. ரத்தினவேல்பாண்டியன்	1.11.2012	வ.எண்.7லிருந்து வ.எண்.2
293.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
294.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
295.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
296.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
297.		7.	நேரடி நியமனம்	பி. விஜயா	5.11.2012	வ.எண்.3லிருந்து வ.எண்.3
298.		8.	நேரடி நியமனம்	எ. அருணாசலம்	1.11.2012	வ.எண்.8லிருந்து வ.எண்.4
299.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
300.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
301.	31 வது	1.	நேரடி நியமனம்	எ. ஜான்சிராணி அரசாணை (நிலை) எண். 190, சுற்றுலா, பண்பாடு (ம) அறநிலையங்கள் துறை, நாள் 10.08.2015)	21.08.2015	வ.எண்.4லிருந்து வ.எண்.5
302.		2.	நேரடி நியமனம்	கே. ராமு	1.11.2012	வ.எண்.5லிருந்து வ.எண்.6
303.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
304.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
305.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
306.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
307.		7.	நேரடி நியமனம்	சி. கருணாநிதி	1.11.2012	வ.எண்.6லிருந்து வ.எண்.7
308.		8.	நேரடி நியமனம்	என். விசாகமூர்த்தி		துறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்
309.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
310.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2012-2013-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண். 273, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை

நாள்: 31.10.2013.]

311.	32 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
312.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
313.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
314.		4.	கண்காணிப்பாளர்	த.நா. லதா		ஓய்வு
315.		5.	செயல் அலுவலர்	ஏ. கண்ணையா		ஓய்வு
316.		6.	கண்காணிப்பாளர்	எஸ். செந்தில்குமார்		ஓய்வு

317.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
318.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
319.		9.	செயல் அலுவலர்	இ. ஜீவானந்தம்	29.11.2013	
320.		10.	கண்காணிப்பாளர்	இரா. இரத்தினவேலு		ஓய்வு பெற அனுமதிக்கப்படாமல் பணி நீட்டிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.
321.	33 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
322.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
323.		3.	செயல் அலுவலர்	இரா. மேனகா	2.12.2013	
324.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
325.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
326.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
327.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
328.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
329.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
330.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2013-2014-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண். 89, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, நாள்: 10.06.2014]

331.	34 வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
332.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
333.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
334.		4.	கண்காணிப்பாளர்	எம். நாகபூஷணி		ஓய்வு
335.		5.	செயல் அலுவலர்	எம். சூரியநாராயணன்	11.07.2014	
336.		6.	கண்காணிப்பாளர்	ஆர். சாத்தையா		ஓய்வு
337.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
338.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
339.		9.	செயல் அலுவலர்	என். சுரேஷ்	16.07.2014	
340.		10.	கண்காணிப்பாளர்	எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி		ஓய்வு

**2015-ஆம் ஆண்டில் நேரடி நியமனம் செய்யப்பட்ட உதவி ஆணையர்கள்**

[அரசாணை (நிலை) எண். 107, சு.ப. & அ.நி துறை, நாள்: 10.04.2015.]

341.	35வது	1.	நேரடி நியமனம்	த. சிவலிங்கம்	24.4.2015	அரசாணை (நிலை) எண். 266, சு.ப.(ம) அ.நி துறை, நாள் 14.07.2023-இல் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை நிர்ணயிக்கப்பட்டது வ.எண்.2லிருந்து வ.எண்.1
342.		2.	நேரடி நியமனம்	எஸ்.வி. ஹர்சினி	29.5.2015	வ.எண்.4லிருந்து வ.எண்.2
343.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
344.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
345.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
346.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
347.		7.	நேரடி நியமனம்	ஆர். செந்தில்குமார்	24.4.2015	வ.எண்.3லிருந்து வ.எண்.3

[அரசாணை (நிலை) எண். 108, சு.ப. & அ.நி துறை, நாள்: 10.04.2015.]

348.		8.	நேரடி நியமனம்	இரா. ஹரிஹரன்	30.4.2015	வ.எண்.1லிருந்து வ.எண்.1
349.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
350.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
351.	36வது	1.	நேரடி நியமனம்	எம். ரமேஷ்		ராஜினாமா செய்துவிட்டார்.
352.		2.	நேரடி நியமனம்	சி. நித்யா	30.4.2015	வ.எண்.3லிருந்து வ.எண்.3
353.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
354.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
355.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
356.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
357.		7.	நேரடி நியமனம்	எம். அன்னக்கொடி	4.5.2015	வ.எண்.2லிருந்து வ.எண்.4
358.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
359.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
360.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2014-2015-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண். 151, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை நாள்: 30.06.2015.]

361.	37வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
362.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
363.		3.	செயல் அலுவலர்	ஆர். இளையராஜா	31.07.2015	
364.		4.	கண்காணிப்பாளர்	பி. முருகையா		ஓய்வு
365.		5.	செயல் அலுவலர்	ஆர்.எஸ். வெங்கடேஷ்	18.7.2016	செயல் அலுவலர் நிலை-1 பதவியில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டது.
366.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		



367.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
368.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
369.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
370.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2015-2016-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண். 104, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை நாள்: 04.03.2016.]

371.	38வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
372.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
373.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
374.		4.	கண்காணிப்பாளர்	எஸ்.எஸ். பாலசுப்பிரமணியம்		ஓய்வு
375.		5.	செயல் அலுவலர்	ஏ. பாலகிருஷ்ணன்		ஓய்வு
376.		6.	கண்காணிப்பாளர்	எம். விஜயன்		ஓய்வு
377.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
378.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
379.		9.	செயல் அலுவலர்	கே. விமலா	05.09.2017	செயல் அலுவலர் நிலை-1 பதவியில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டது.
380.		10.	கண்காணிப்பாளர்	ஏ. அங்கம்மாள்		ஓய்வு
381.	39வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
382.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
383.		3.	செயல் அலுவலர்	எஸ். சுப்பிரமணியம்	6.8.2015	செயல் அலுவலர் நிலை-1 பதவியில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டது.
384.		4.	கண்காணிப்பாளர்	வி.எஸ். செல்வராஜ்		ஓய்வு
385.		5.	செயல் அலுவலர்	எம். இராமசாமி	15.07.2016	
386.		6.	கண்காணிப்பாளர்	வி. செல்வம்		ஓய்வு
387.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
388.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
389.		9.	செயல் அலுவலர்	டீ. உமாதேவி	14.07.2016	செயல் அலுவலர் நிலை-1 பதவியில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டது.
390.		10.	கண்காணிப்பாளர்	பி. கலைச்செல்வி		ஓய்வு

**2016-2017-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண். 141, சுற்றுலா பண்பாடு மற்றும் அறிநிலையங்கள் துறை, நாள்: 16.06.2017.]

391.	40வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
392.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
393.		3.	செயல் அலுவலர்	பி. ராணி	04.09.2017	செயல் அலுவலர் நிலை-1 பதவியில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டது.
394.		4.	கண்காணிப்பாளர்	பி. இராமசாமி		ஓய்வு
395.		5.	செயல் அலுவலர்	எஸ். கணேசன்	08.04.2010	செயல் அலுவலர் நிலை-1 பதவியில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டது.
396.		6.	கண்காணிப்பாளர்	டீ. விஜயராணி		ஓய்வு
397.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
398.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
399.		9.	செயல் அலுவலர்	டி. நந்தகுமார்	22.06.2018	செயல் அலுவலர் நிலை-1 பதவியில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டது.
400.		10.	கண்காணிப்பாளர்	ஜி. தமிழரசு		ஓய்வு
401.	41வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
402.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
403.		3.	செயல் அலுவலர்	ஜி. செல்வி	04.09.2017	
404.		4.	கண்காணிப்பாளர்	பி. ஓவியமதி		ஓய்வு
405.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
406.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
407.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
408.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
409.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
410.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2017-2018-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்**

[அரசாணை (நிலை) எண். 49, சுற்றுலா பண்பாடு மற்றும் அறிநிலையங்கள் துறை நாள்: 16.03.2018.]

411.	42வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
412.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
413.		3.	செயல் அலுவலர்	டி. சங்கர்	22.06.2018	செயல் அலுவலர் நிலை-1 பதவியில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டது.

414.		4.	கண்காணிப்பாளர்	பி. தமிழ்செல்வி		ஓய்வு
415.		5.	செயல் அலுவலர்	கே. சித்ராதேவி	22.06.2010	செயல் அலுவலர் நிலை-1 பதவியில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டது.
416.		6.	கண்காணிப்பாளர்	வி. செல்வராஜ்	25.06.2018	
417.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
418.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
419.		9.	செயல் அலுவலர்	என். சரவணன்	11.7.2016	செயல் அலுவலர் நிலை-1 பதவியில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டது.
420.		10.	கண்காணிப்பாளர்	கு. கந்தசாமி		ஓய்வு
421.	43வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
422.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
423.		3.	செயல் அலுவலர்	ஆர். கருணாகரன்	15.02.2019	
424.		4.	கண்காணிப்பாளர்	எஸ். குமரேசன்		ஓய்வு
425.		5.	செயல் அலுவலர்	கே. கிருஷ்ணகுமார்		ஓய்வு
426.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
427.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
428.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
429.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
430.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

**2019-ஆம் ஆண்டில் நேரடி நியமனம் செய்யப்பட்ட உதவி ஆணையர்கள்**

[அரசாணை (நிலை) எண். 6, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை நாள்: 23.01.2019.]

431.	44வது	1.	நேரடி நியமனம்	எம். ஜெயா	25.01.2019	அரசாணை (நிலை) எண். 266, சு.ப.(ம) அ.நி துறை, நாள் 14.07.2023-இல் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை நிர்ணயிக்கப்பட்டது வ.எண்.2லிருந்து வ.எண்.1
432.		2.	நேரடி நியமனம்	ஆர். விஜயலட்சுமி	25.01.2019	வ.எண்.3லிருந்து வ.எண்.2
433.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
434.		4.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
435.		5.	செயல் அலுவலர்	காலியிடம்		
436.		6.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

437.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
438.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
439.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
440.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		
<b>2020-2021-ஆம் ஆண்டு முறையான உதவி ஆணையர் தேர்ந்த பெயர்ப்பட்டியல்</b> [அரசாணை (நிலை) எண். 113, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை நாள்: 07.10.2021.]						
441.	45வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
442.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
443.		3.	செயல் அலுவலர்	காலியிடம்		
444.		4.	கண்காணிப்பாளர்	கு. கோமதி	06.12.2021	
445.		5.	செயல் அலுவலர்	ஆர். முத்துராமன்	08.12.2021	
446.		6.	கண்காணிப்பாளர்	ஆ. முத்துரத்தினவேலு	09.12.2021	
447.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
448.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
449.		9.	செயல் அலுவலர்	எல். கலைவாணன்	09.12.2021	
450.		10.	கண்காணிப்பாளர்	ப. அரவிந்தன்	13.12.2021	
451.	46வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
452.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
453.		3.	செயல் அலுவலர்	என். யக்ஞநாராயணன்	09.12.2021	
454.		4.	கண்காணிப்பாளர்	இரா. செல்வராஜ்	02.12.2021	
455.		5.	செயல் அலுவலர்	பி. இலக்ஷ்மிகாந்த் பாரதிதாசன்	08.12.2021	
456.		6.	கண்காணிப்பாளர்	த. ராஜேந்திரன்	09.12.2021	
457.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
458.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
459.		9.	செயல் அலுவலர்	து. சந்திரசேகரன்		ஓய்வு
460.		10.	கண்காணிப்பாளர்	க. சிவாகரன்	08.12.2021	
461.	47வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
462.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
463.		3.	செயல் அலுவலர்	எம். பாஸ்கரன்		ஓய்வு
464.		4.	கண்காணிப்பாளர்	து. வளர்மதி	8.12.2021	
465.		5.	செயல் அலுவலர்	என். நாகராஜ்	31.1.2022	
466.		6.	கண்காணிப்பாளர்	ச. வேங்கடவிசாகன்	13.01.2022	
467.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
468.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
469.		9.	செயல் அலுவலர்	வி. சுரேஷ்	18.05.2022	
470.		10.	கண்காணிப்பாளர்	அ. லட்சுமிபாஸ்கரன்	13.05.2022	
471.	48வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
472.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		

473.		3.	செயல் அலுவலர்	ரா. ஞானசேகரன்	23.05.2022	செயல் அலுவலர் நிலை-1 பதவியில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டது.
474.		4.	கண்காணிப்பாளர்	எஸ். சாந்தா	19.05.2022	
475.		5.	செயல் அலுவலர்	மு. ரமணிகாந்தன்	16.05.2022	செயல் அலுவலர் நிலை-1 பதவியில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டது.
476.		6.	கண்காணிப்பாளர்	பா.பாஸ்கரன்	01.06.2022	
477.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
478.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
479.		9.	செயல் அலுவலர்	பி. ரமேஷ்	19.05.2022	செயல் அலுவலர் நிலை-1 பதவியில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டது. (குற்காலிக பணிநீக்கம்)
480.		10.	கண்காணிப்பாளர்	அ. ராஜா	13.05.2022	
481.	49வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
482.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
483.		3.	செயல் அலுவலர்	ஆர். சந்திரன்	18.05.2022	
484.		4.	கண்காணிப்பாளர்	ஆ. இரவிச்சந்திரன்	18.05.2022	
485.		5.	செயல் அலுவலர்	கே. ராஜா	16.05.2022	
486.		6.	கண்காணிப்பாளர்	சு. கவிதா	11.07.2022	
487.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
488.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
489.		9.	செயல் அலுவலர்	எஸ். ராமராஜா		தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீடு) விதி 17(b)-ன்கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால் தனியருக்கு உதவி ஆணையராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை
490.		10.	கண்காணிப்பாளர்	இரா. ஹரிஹரசுப்பிரமணின்	15.05.2022	



491.	50வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
492.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
493.		3.	செயல் அலுவலர்	உ.ச. கைலாசமூர்த்தி	18.05.2022	
494.		4.	கண்காணிப்பாளர்	மா. உதயகுமார்	16.05.2022	
495.		5.	செயல் அலுவலர்	ப. நாகையா		இயற்கை எய்திவிட்டார்
496.		6.	கண்காணிப்பாளர்	எஸ். லட்சுமி	15.05.2022	
497.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
498.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
499.		9.	செயல் அலுவலர்	ப. மணவழகன்		ஓய்வு
500.		10.	கண்காணிப்பாளர்	எம். லட்சுமணன்	15.05.2022	
501.	51வது	1.	நேரடி நியமனம்	காலியிடம்		
502.		2.	நேரடி நியமனம்	காலியிடம்		
503.		3.	செயல் அலுவலர்	ஜி. கவிதா	09.06.2022	
504.		4.	கண்காணிப்பாளர்	எஸ். சுவாமிநாதன்	14.05.2022	
505.		5.	செயல் அலுவலர்	பி. ஜெயதேவி	15.05.2022	
506.		6.	கண்காணிப்பாளர்	கு. தங்கம்	18.05.2022	
507.		7.	நேரடி நியமனம்	காலியிடம்		
508.		8.	நேரடி நியமனம்	காலியிடம்		
509.		9.	செயல் அலுவலர்	காலியிடம்		
510.		10.	கண்காணிப்பாளர்	காலியிடம்		

க. மணிவாசன்,  
அரசு முதன்மைச் செயலாளர்.